5. மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்
6. மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்
7. திரு. துரை கோவிந்தராசன்
8. திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா
9. திரு. ஏ. ஆர். மாரிமுத்து
10. திரு. என். சங்கரய்யா
11. திரு. ஜே. ஜேம்ஸ்
12. திரு. சோ. அழகர்சாமி
13. திரு. ரா. மார்க்கபந்து
14. திரு. கே. கந்தசாமி
15. திரு. சேலம் மு. ஆறுமுகம்
16. திரு. எம். ஏ. லத்தீப்

அலுவல் காரணமாகப் பேரவைத் தலைவர் இக் குழுவின் தலைவர் ஆவார்.

(3) அரசினர் சட்ட முன் வடிவுகள்.

அ. சென்னை மாநகரகாவல் (திருத்த) சட்ட முன்வடிவு, 1979.

மாண்புமிகு திரு. கி. மனோகரன் : பேரவைத் தலைவர் அவர்களே, ''1979ஆம் ஆண்டு சென்னை மாநகரக் காவல் (திருத்த) சட்ட முன்வடிவை'' பேரவை முன் அறிமுகப்படுத்த அனுமதி கோருகிறேன்.

திரு. க. சுப்பு : பேரவைத் தலைவர் அவர்களே, சென்னை மாநகரக் காவல் (திருத்த) சட்ட முன்வடிவுக்கு ஏற்கெனவே திருத்தம் இருந்தது, அமெண்ட்மெண்ட் கூட கொண்டு வரப் பட்டிருக்கிறது. இரண்டையும் சேர்த்து கொண்டு வந்திருக்கலாம். எதற்காக தனித் தனியாக கொண்டு வர வேண்டும் என்று தெரியவில்லை. அதற்கு அடுத்து, கல்கத்தா, பாம்பே போன்ற இடங்களில் இருப்பது போல பெனால்டி 75 ரூபாய்க்கு போட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். 20 ரூ. என்று அது இருந்தது....

மாண்புமிகு திரு. கி. மனோகரன் : இந்த மசோதா பற்றி விவாதம் வரும்போது மாண்புமிகு உறுப்பினர் திரு. சுப்பு அவர்கள் தங்களது கருத்தை தாராளமாக எடுத்துச் சொல்லலாம். இப்பொழுது அறிமுகப்படுத்தும் நிலையில் குறுக்கீடு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.....

திரு. க. சுப்பு : இது குறுக்கீடு அல்ல, என்னுடைய கருத்தையும் சொல்ல அனுமதிக்க வேண்டும்......

[1979 அக்டோபர் 27

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. சுப்பு அவர்கள் பேச உரிமை உண்டு என்ற எண்ணத்தில் சொல்கிறார்கள். இருந்தாலும், இன்டிரடியூஸ் பண்ணும்போது குறுக்கிடக் கூடாது, பேச வாய்ப்பு வரும்போது உறுப்பினர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம்.....

திரு. க. சுப்பு: சட்டத்தைப் பற்றி பின்னால் பிரச்னை வரும்போது உயர் நீதி மன்றத்தில் அடிபட்டுப் போகிறது. அந்த மாதிரி நிலைமை ஏற்கெனவே ஏற்பட்டிருக்கிறது. சர்க்காருக்கு நஷ்டம். இப்பொழுது நான் சொல்ல வருவது. இந்த சென்னை நகர காவல் விஷயமாக ஏற்கெனவே திருத்தம் இருக்கிறது. இரண்டையும் சேர்த்து கொண்டு வந்திருக்கலாம், இரண்டாவது 20 ரூபாயிலிருந்து 75 ரூபாய்க்கு அபராதத் தொகையை உயர்த்தியிருக்கிறார்கள். 72-வது பிரிவின் கீழ் 20 ரூபாய் என்று இருந்தது 75 ரூபாய் என்று ஆக்கப்பட்டதாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் 72-வது விதி பிரிவில் பார்த்தால் 2 ரூபாய் என்றுதான் போடப்பட்டிருக்கிறது. இரண்டு ரூபாய்க்கும், 20 ரூபாய்க்கும் வித்தியாசமா தெரியவில்லை? இதற்கெல்லாம் விளக்கம் சொல்ல வேண்டும் என்றால் முதலமைச்சர் வந்திருக்க வேண்டும். நேற்றைக்கே வரவில்லை, முக்கியமான நாள், இன்றைக்காவது வந்திருக்க வேண்டும். இன்று கூட வரவில்லை.

The Chief Minister should come atleast when the bill is being taken or being introduced

உடல் நலம் சரியில்லை என்றுதான் சொன்னார். என்னவென்றெல்லாம் குறிப்பிட்டு சொல்லவில்லை......

மாண்புமிகு பேரவைத் தலைவர்: சட்ட முன்வடிவை அறிமுகப்படுத்திய பிறகு திரு. சுப்பு அவர்களுக்கு நேரம் கொடுக்கப்படும் அப்போது பேசிக் கொள்ளலாம்.

பேரவை முன்னுள்ள கேள்வி:

''1979ஆம் ஆண்டு சென்னை மாநகரக் காவல் (திருத்த) சட்ட முன் வடிவை பேரவை முன் அறிமுகப்படுத்த அனுமதி கோருகிறேன்''.

தீர்மானம் பேரவையின் முடிவிற்கு விடப்பெற்று, நிறைவேற்றப்பெற்று, அனுமதி வழங்கப்பெற்றது.

மாண்புமிகு திரு. கி. மனோகரன்: பேரவைத் தலைவர் அவர்களே, இச் சட்ட முன்வடிவை பேரவை முன் அறிமுகப் படுத்துகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இச்சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்பெற்றிருக்கிறது.

TRUTH ALONE TRIUMPHS